

தலைப்பு 186 – டிஜிட்டல் பொருளாதார அமைச்சு - 2024

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 186 – டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் அமைச்சின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடக்கப்பட்ட பொறிப்பு அறிக்கை 2025 மே 29 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் அமைச்சுக்குரிய வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 மே 30 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை அமைச்சனதும் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் அமைச்சினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் அமைச்சின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களின் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

1.6 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்துடன் ஒத்திருந்தன எனவும்,

(ஆ) கடந்த வருடத்திற்கு உரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

2. நிதி மீளாய்வு

2.1 செலவின முகாமைத்துவம்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
i.	ரூபா 508,000,000 தொகையான குறைநிரப்பு நிதியேற்பாடு மற்றும் நி.பி 66 இன் கீழ் ரூபா 444,700,000 ஆன நிதியேற்பாடு மாற்றுகை செய்யப்பட்ட 03 செலவின விடயங்களில் ரூபா 45,585,108 ஆன நிதியேற்பாடு சேமிக்கப்பட்டிருந்தது.	செலவின விடயங்களுக்குரிய செலவினங்கள் சரியாக மதிப்பிடப்பட்டு நிதியேற்பாடு பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.	இராஜாங்க அமைச்சரின் அலுவலகம் செயற்படாமை மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிநுட்ப முகவராண்மை கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமையினால் ICTA நிறுவனத்தின் கீழ் செயற்பட்ட கருத்திட்டங்கள் செயற்படுத்தப்படாமைமையினால் நிதியேற்பாடு சேமிக்கப்பட்டது.
ii.	நி.பி 50 பிரகாரம் மதிப்பீடுகள் இயன்ற வரையில் பூரணமாகவும் சரியாகவும் சிக்கனமாகவும் மற்றும் வினைத்திறனாகவும் தயாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அமைச்சினால் தயாரிக்கப்பட்டிருந்த செலவின மதிப்பீட்டின் பிரகாரம் மிகை நிதியேற்பாடு பெற்றுக் கொண்டிருந்தமையினால் 12	செலவின விடயங்களுக்குரிய செலவினங்கள் சரியாக மதிப்பிடப்படல் வேண்டும்.	எதிர்காலத்தில் முறையான முகாமைத்துவத்துடன் செலவின மதிப்பீடு தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நடைமுறை செலவின விடயங்கள் மற்றும் 08 மூலதன செலவின விடயங்களின் கூட்டுத்தொகை ரூபா 4,461,075,919 ஆன தொகை சேமிக்கப்பட்டிருந்ததுடன் அது 30 சதவீதம் தொடக்கம் 100 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டது.

2.2 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உட்படல்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
(அ)	தேசிய வரவுச் செலவு சுற்றறிக்கை இலக்கம் 01/2024 (12) பிரகாரம் அனைத்து கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு திறைச்சேரியின் தரவுத் தளத்திற்கு மற்றும் புதிய சிகாஸ் கணக்கீட்டு தகவல் முறைமையின் ஊடாக திறைச்சேரிக்கு அறிக்கையிடல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் ரூபா 324,471,887 ஆன பொறுப்புக்கள் அமைச்சினால் இனங்காணப்பட்டிருக்கவில்லை.	தேசிய வரவுச் செலவு சுற்றறிக்கை இலக்கம் 01/2024 (12) பிரகாரம் அனைத்து கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் திறைச்சேரிக்கு அறிக்கையிடல் வேண்டும்.	எதிர்காலத்தில் கைதவரல்கள் ஏற்படாதிருக்க குறித்துக்கொள்ளப்பட்டது. அவ்வாறான ஏற்படாதிருக்க
(ஆ)	நிதி பிரமாணம் 94(1) பிரகாரம் கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களுக்கு உட்பட வேண்டிய போதிலும் அமைச்சினால் 1409 ஆம் இலக்க செலவின விடயத்தின் நிதியேற்பாட்டினை மிகைத்து ரூபா 140,760,955 ஆன கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களுக்கு உட்பட்டிருந்தது.	நிதி பிரமாணம் 94(1) பதில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. பிரகாரம் கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள், நிதியேற்பாட்டினின்று அதிகரித்தலாகாது.	பதில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
(இ)	2501/23 ஆம் இலக்க பற்றுச் சீட்டின் கீழ் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழிநுட்ப முகவராண்மைக்கு ரூபா 9,596,543 ஆன தொகை செலுத்தப்பட்டிருந்த போதிலும் ரூபா 7,203,934 ஆன தொகை மட்டும் பொறுப்புக்களாக நிதிக் கூற்றுக்களில் இனங்காணப்பட்டிருந்தது.	நிதிக் கூற்றுக்களில் பொறுப்புக்களின் பெறுமதி சரியாக உள்ளடக்கப்படல் வேண்டும்.	பதில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 திட்டமிடல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
(அ) செயல்நடவடிக்கைத் திட்டம் மற்றும் தொடர்புடைய செயன்முன்னேற்ற அறிக்கை பிரகாரம் மீளாய்வாண்டு இறுதியில் 24 கருத்திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 08 கருத்திட்டங்கள் மட்டும் நிறைவு செய்யப்பட்டிருந்தது.	வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தின் (Action Plan) பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.	பதில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
(ஆ) 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2024 மார்ச் 31 இல் உள்ளவாறு நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த மின்னணு கட்டண முறைமை (GOVPAY) கருத்திட்டத்திற்கு 2024 ஆம் ஆண்டில் ரூபா 200 மில்லியன் நிதியேற்பாடு மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டு இறுதியில் ரூபா 89,000 தொகையான செலவினம் மட்டும் ஏற்கப்பட்டிருந்தது.	சரியாக செலவின மதிப்பீடுகள் தயாரிக்கப்படு நிதியேற்பாடு பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.	ஆரம்ப கட்டமாக 16 நிறுவனங்கள் முறைமைக்கு இணைக்கப்பட்டன எனவும் குறித்த 16 நிறுவனங்களை பயிற்சியளிப்பதற்கான ஏற்பட்ட செலவினம் ரூபா 89,000 எனவும் எஞ்சிய கிரயம் Lanka Pay நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் ஏற்கப்பட்டமையினால் நிதியேற்பாடு சேமிக்கப்பட்டது.
(இ) இலங்கை கொம்பியூட்டர் எம்ர்ஜென்சி றெஸ்போன்ஸ் ரீம் இற்கு (SLCERT) 11 கருத்திட்டங்களுக்காக ரூபா 531.95 மில்லியன் நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டு இறுதியில் 10 கருத்திட்டங்களுக்காக ரூபா 510.48 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. மேற்படி 11 கருத்திட்டங்களும் 2024 திசம்பர் 31 இல் பூர்த்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் 04 கருத்திட்டங்கள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன் மேலும் 02 கருத்திட்டங்கள் ஆரம்ப கட்டங்களில் காணப்பட்டன.	செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் திட்டமிடப்பட்ட பணிகள் உரிய காலப்பகுதியில் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.	ஒரு கருத்திட்டத்திற்கு அடிப்படையான ஆரம்ப விடயப் பரப்பு பின்னர் திருத்தப்படல், பெறுகைக்கு தேவையான தகைமைகள் கொண்ட ஆலோசகர்கள் இல்லாமை, ISO 27001 சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு இயலாமை போன்ற காரணங்களினால் கருத்திட்டம் பூர்த்தி செய்வதற்கு முடியாது போனது.
(ஈ) Elevating CERT Technical Operational HR Proficiency of CERT கருத்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்ட செலவினம் ரூபா 32 மில்லியன் ஆவதுடன் 2024 ஆம் ஆண்டில் நிதியேற்பாடாக ரூபா 38.5 மில்லியன், அதாவது மதிப்பிடப்பட்ட செலவினை மிகைத்து அதிகமான தொகை ஒதுக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் இந்த கருத்திட்டத்திற்காக 2024 திசம்பர் 31 இல் ரூபா 35.6 மில்லியன் செலவிடப்பட்டுள்ள போதிலும் அதன்	செலவினம் சரியாக மதிப்பிடப்பட்டு நிதியேற்பாடுகள் ஒதுக்கப்படல் வேண்டும்.	ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட செலவினம் ரூபா 32 மில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் மூன்றாம் காலாண்டின் போது அந் நிதியேற்பாடு போதாமையின் காரணத்தினால் பெறுகைத் திட்டம் மாற்றப்பட்டு ரூபா 6.5 மில்லியன் மேலதிக நிதியேற்பாடு அங்கீகரித்துக் கொள்ளப்பட்டது.

பௌதீக செயன் முன்னேற்றம் 70
சதவீதமாக காணப்பட்டது.

- (உ) டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தொழிநுட்ப விரவல் (Technology Diffusion Program) கருத்திட்டம் ரூபா 1002 மில்லியன் மதிப்பிடப்பட்ட கிரயத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யும் நோக்குடன் 2024 ஆம் ஆண்டிற்காக ரூபா 27 மில்லியன் நிதியேற்பாடு வருடாந்த பாதீட்டின் ஊடாக ஒதுக்கப்பட்ட போதிலும் மீளாய்வாண்டில் எந்தவொரு பணியும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.
- (ஊ) ICT Solution for Government Analyst Department (GAD) கருத்திட்டம் ரூபா 40 மில்லியனிற்கு மதிப்பிடப்பட்ட கிரயத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யும் நோக்கில் செயற்படுத்தப்பட்ட போதிலும் கருத்திட்டத்தின் செயற்பாடுகளில் 75 சதவீதம் பூர்த்தி செய்யப்படும் போது User Acceptance Testing கட்டத்தில் அது நிர்மாணிக்கப்பட்ட முறைமை உறுப்புகள் நிறுவனத்தின் தேவைகளுக்கு இணங்கவில்லை என வெளிப்படுத்தப்பட்டமையின் காரணத்தினால் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் 2023 ஆம் ஆண்டில் அத் தேவை 60 சதவீதம் பூர்த்தியாக்கப்பட்டமையினால் KOICA மானிய உதவியுடன் மீண்டும் செயற்படுத்துவதற்காக 2023 யூலை மாதம் மேல் நடவடிக்கைகள் பூர்த்தி செய்வதற்காக காலாவதியான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இந்த கருத்திட்டம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 2024 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் 2024 ஆம் ஆண்டின் முதல் 02 காலாண்டுகளில் பூர்த்தி செய்வதற்கு உத்தியேசிக்கப்பட்ட எஞ்சிய 15 சதவீதத்தில் 05 சதவீத பௌதீக செயன்முன்னேற்றம் மட்டும் அறிக்கையிடப்பட்டிருந்தது.
- வருடந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் திட்டமிடப்பட்ட பணிகள் உரிய முறையில் செயற்படுத்தப்படல் வேண்டும்.
- 2024 ஆம் ஆண்டினுள் இந்த கருத்திட்டத்திற்கு போதுமான ஊழியர்கள் இணைக்கப்பட்டிராமையினால் எந்தவொரு பெதீக செயன்முன்னேற்றமும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
- வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் பணிகள் உரிய காலப்பகுதியில் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
- அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திடமிருந்து பெற வேண்டிய இணக்கம் உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்படாமையினால் 2024 ஆம் ஆண்டு இறுதியில் பௌதீக செயன் முன்னேற்றம் திட்டமிடப்பட்ட பிரகாரம் அதிகரிக்கப்படவில்லை.

- (எ) அமைச்சின் கீழ் நிதியேற்பாடு செயன் முன்னேற்றம் 2025 ஆம் ஆண்டில் பதவியணி பெற்றுக் கொடுக்கும் தரவு தொடர்பான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு அதிகார சபைக்கு 2024 அறிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிதியேற்பாடு ஆம் ஆண்டில் ரூபா 100 மில்லியன் கணக்காய்விற்கு பயன்படுத்துவதற்கு நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்த பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. போதிலும் அதன் நிதி வேண்டும்.
- செயன்முன்னேற்றம் 6.1 சதவீதமாகும். அத் திட்டமிடப்பட்ட பணிகளுக்குரிய 2024 திசெம்பர் 31 இல் பௌதீக செயன் முன்னேற்றம் தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
(அ) நிதி அல்லாச் சொத்துக்கள் கூற்றில் (SA-82) 2024 திசெம்பர் 31 இல் ஏனைய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மீதியாக சிகாஸ் நிகழ்ச்சி நிரலினுள் உள்ளடக்கப்பட்ட மீதி இனங்காணப்பட்டுள்ள போதிலும் அமைச்சிற்கு சொந்தமாக பௌதீக ரீதியில் காணப்படுகின்ற 28 சொத்துக்கள் உறுப்புகளின் பெறுமதி கணக்கிடப்பட்டிருக்கவில்லை.	பௌதீகமாக நிலவுகின்ற சொத்துக்கள் உறுப்புகளின் பெறுமதி கணக்கிடப்படல் வேண்டும்.	அமைச்சு தாபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ICTA நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட உறுப்புகள் சிகாஸ் அமைப்பிற்கு உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
(ஆ) அமைச்சிற்கு சொந்தமாக PF – 2271 மற்றும் KJ – 2658 என்ற இலக்கங்களையுடைய 02 பொது வாகனங்கள் காணப்படுகின்றதுடன் அவ் வாகனங்கள் முறையே 06 மாதங்கள் மற்றும் 07 மாதங்கள் காலம் தொடக்கம் பயன்படுத்தப்படாது விளைவற்று காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.	செயலற்ற வாகனங்கள் பயன்படுத்துவதற்கு அல்லது உரிய அங்கீகாரத்துடன் கைதவிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.	ஒரு வாகனம் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது மற்றும் KJ – 2658 ஆம் இலக்க வாகனத்தின் என்ஜின் இயலாவு 2986 CC என்பதனால் சாதாரண பொது கடமைகளுக்காக பயன்படுத்த முடியாது.